

எமது பஹசு கடன் திட்டம் நிலையான மாத வருமானம் ஈட்டுகின்ற மக்களுக்காக விடயங்களை இலகுபடுத்தி விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (இந்தக் கடன் திட்டம் தனியார்துறை ஊழியர்களையும் அரசுதுறை ஊழியர்களையும் கவர்வதற்காக வணிகப் பெயரிடப்பட்ட தனிப்பட்ட கடன் உற்பத்தி என்ற வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.)

## விசேட நன்மைகள்

- விசேட வட்டி வீதங்கள்
- குறைவான ஆவணங்கள்
- இணையதளத்தின் ஊடாக நிகழ்நிலையில் (online)விண்ணப்பிக்கும் வசதி

## தகுதி அளவுகோள்

- கடன் பெறுபவர் நிலையான மாதாந்த வருமானம் ஈட்டும் சம்பளம் பெறுபவராக / வியாபாரியாக /சுயதொழில் புரிபவராக இருக்க வேண்டும்.
- கடன் பெறுபவர் 18-70 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்.
- கடன் பெறும் நோக்கம் சட்டபூர்வமானதாக, சாத்தியமானதாக , நிலைபேறானதாக மற்றும் வங்கி ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

## ஏற்புடையதான வட்டி வீதம்

[www.peoplesbank.lk](http://www.peoplesbank.lk) என்ற மக்கள் வங்கி இணையத்தளத்தைப் பார்க்கவும்.

## உடன்படிக்கை காலம்

- ஆகக் கூடிய மீளச் செலுத்தும் காலம் 10 வருடங்களாகும். (இது ஓய்வுபெறும் காலம் மற்றும் விரிவான மதிப்பீடு என்பவற்றிற்கு ஏற்ப மாறுபடும்)

## கட்டணங்கள்/விதிப்பனவுகள், தரகு, வட்டி போன்றவை.

- நிலையான/மாறுபடக் கூடிய வட்டி வீதங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிலையான மற்றும் மாறுபடக்கூடிய வீதங்கள்
- தவணை கடந்த மூலதனத்தின் மீது அபராத வட்டி.
- தவணை கடக்கும் தவணைப் பணத்திற்கு அபராதம்.
- வழக்கத்தில் உள்ள ஆவணப்படுத்தல் கட்டணங்கள்.
- வழக்கத்தில் உள்ள கடன் தொகையை முற்கூட்டியே செலுத்தி தீர்க்கும் கட்டணங்கள்.
- மதிப்பீட்டு கட்டணங்கள் (ஏற்புடையதானால்)
- சட்ட கட்டணங்கள் (ஏற்புடையதானால்)
- முத்திரை வரி (ஏற்புடையதானால்)
- காப்புறுதி காப்பீட்டு கட்டணம் (ஏற்புடையதானால்)

## விண்ணப்ப அளவுகோல்கள்

- [www.peoplesbank.lk](http://www.peoplesbank.lk)இற்கு விஜயம் செய்து நிகழ்நிலையில் விண்ணப்பிக்கவும்
- 03 மாத சம்பள பதிவேடுகளுடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைக்கு அல்லது சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யவும் அல்லது அழைப்பை ஏற்படுத்தவும்

## முக்கியமான நியதிகளும் நிபந்தனைகளும்

- இலங்கை ரூபாவில் (LKR) மாத்திரம் வசதிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும்.
- சம்பளத்தை/கடன் தவணைப் பணத்தை மக்கள் வங்கியில் பேணப்படும் கணக்கிற்கு மாற்றுவதற்குப் பொறுப்பேற்கும் கடிதத்தை தொழில் தருநரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
- ஏற்றுக்கொள்ளக்கூடிய CRIB அறிக்கை
- முன்மொழியப்பட்ட கடன் தவணைப் பணம் மற்றும் ஏற்கனவே இருக்கின்ற கழிவுகள்/கடன் பொறுப்புக்கள் தேறிய சம்பளத்தில் 60%இற்குள் இருக்க வேண்டும்.
- சம்பளம் பெறும் கடன் பெறுபவர்கள் மீளச் செலுத்தும் காலம் ஓய்வுபெறும் வயது வரை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

## முறைப்பாட்டைக் கையாளும் நடைமுறை

- கடன் பெறுபவர் [info@peoplesbank.lk](mailto:info@peoplesbank.lk)இன் ஊடாக எங்களை அணுக முடியும்
- சம்பந்தப்பட்ட கிளைக்கு, பிராந்திய தலைமை அலுவலகத்திற்கு அல்லது தலைமை அலுவலகத்திற்கு எழுத்து மூலம் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
- சம்பந்தப்பட்ட கிளையை, பிராந்திய தலைமை அலுவலகத்தை அல்லது தலைமை அலுவலகத்தை அழைக்கவும்.

## மேலதிக தகவல்களுக்கு

- [www.peoplesbank.lk](http://www.peoplesbank.lk) விஜயம் செய்யவும்.
- அழைப்பு நிலையம் - 1961
- தலைமை அலுவலகம் 0112481481